

உடனடி வெளியீட்டுக்காக

நமது நகரம் உணவு வண்டி விழாவுடன் விடுதலை தினத்தை கொண்டாடுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 23, 2021) – ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, ப்ராம்ப்ட்டன் நகரம் விடுதலை தினத்தைக் கொண்டாட உங்களை அழைக்கிறது; இந்த நாளானது ஆப்பிரிக்க வழித்தோன்றலில் வந்த மக்களின் அடிமைத்தனத்தை ஒழிப்பதை கொண்டாடும் விதமாக உலகளாவ அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது, காலை 10 மணிக்கு கென் வில்லான்ஸ் சதுக்கத்தில் மக்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கி, அதனைத் தொடர்ந்து உணவு வண்டி திருவிழாவாக நடைபெறும்; இதில், நண்பகலில் இருந்து மாலை 8 மணி வரையில் 7599 டிக்ஸீ ரோடு, எமான்சிபேஷன் பார்க் -இல் இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் அடங்கும்.

ப்ராம்ப்ட்டன் நகரின் [பொருளாதார அதிகாரமளிப்பு மற்றும் கறுப்பர் இனம் மீதான நிறவெறி எதிர்ப்பு அமைப்பு \(Economic Empowerment and Anti-Black Racism Unit\)](#) ஆனது *பாஸ்ஸிங் தி டார்ச்*

விருதுகளை (Passing the Torch Awards) அறிமுகம் செய்யும்; இந்த விருது, புதிய ஒரு அங்கீகரிப்புக்கான நிகழ்ச்சித்திட்டமாகும்; இது அறிவுத்திறனை வெற்றியின் பாதைக்கு இட்டுச்செல்வதை அடையாளம் காட்டும் வகையில் கறுப்பின இளைஞர்கள் மற்றும் தடம் பதித்தவர்களை ஒன்று கூடச்செய்கிறது. ஒன்ட்டேரியோ சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது கறுப்பின பெண் ஜனானா அகாண்டே சிறப்பு பேச்சாளராக முன்னிலையில் இருந்து, கென் வில்லான்ஸ் சதுக்கத்தில் கொடியேற்றம் செய்து முடிந்த பின்னர் இந்த விருதுகள் பற்றிய திட்டத்தை அறிமுகம் செய்வார்.

கொடியேற்றும் விழாவில் கலந்துகொள்ள அல்லது உணவு வண்டி விழாவில் உங்களுக்கான இடத்தை முன்பதிவு செய்ய வருகை தரவும்: brampton.ca/events

நகர நிர்வாகம் 2020 ஆம் ஆண்டில் டிக்ஸீ 407 ஸ்போர்ட்ஸ் பார்க் என்பதை எமான்சிபேஷன் பார்க் என மறுபெயர் சூட்டி விடுதலை தினத்தை அங்கீகாரம் செய்தது; இதில் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான ஸாக்கர் களங்கள், கிரிக்கெட் மைதானங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டில், கரீபியன் வம்சாவளி மற்றும் அவர்களுக்கான சுதந்திரம், மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர கறுப்பின மக்கள் சமுதாயத்தின் பங்களிப்பு, ஆகியவற்றை அங்கீகாரம் செய்ய ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கிறது; அத்துடன் நாள் முழுக்கவுமான கலை, கலாச்சாரம், உணவு மற்றும் சமுதாய கொண்டாட்டங்களை ஒரு கலவையாக கொண்டாடவும் அழைப்பு விடுக்கிறது.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்பட்டனின் பரவலான பின்னணிதான் இந்த நகரத்தை ஒரு தனித்துவமான மற்றும் அழகான கலவை கொண்ட சமூகமாக ஆக்குகிறது, இதைத்தான் நாம் கொண்டாடி மதித்து வருகிறோம். நகர சபை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதியை ப்ராம்பட்டனில் விடுதலை தினமாக அறிவித்ததுடன், நகரத்தின் டிக்ஸீ 407 ஸ்போர்ட்ஸ் பூங்காவை இமான்சிபேஷன் பூங்கா என மறுபெயர் சூட்டியது; இது, உலகளாவிய அங்கீகாரத்துடன் இணையவும், கடந்த காலத்தை நினைவுகூறவும், அனைத்து ப்ராம்பட்டன்வாசிகளுக்கும் நியாயமான மற்றும் சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நாம் அனைவரும் செயல்படுவதற்காகவுமே ஆகும்.”

- பேட்ரிக் பிரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

கடந்த ஆண்டில், நகரத்தின் கறுப்பர் இனம் மீதான இனவெறி எதிர்ப்பு அமைப்பானது, ப்ராம்பட்டனின் கறுப்பின சமூகத்துடன் அனைவரும் இணைவதற்கு அயராது உழைத்தது; அத்துடன், நமது தற்போதைய சூழல் மற்றும் வளர்ச்சி மற்றும் ஆதரவுக்கான வாய்ப்புகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்களையும் மேற்கொண்டது. விடுதலை நாள் என்பது ப்ராம்பட்டனின் கறுப்பர் இனத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டாடுவதற்காக முழு சமூகத்தினரும் இணைவதற்கும், அதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கும் ஒரு வழியாகும்.”

- சார்மேய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8, ப்ராம்பட்டன் நகரம்

பணியிடத்திலும் நமது சமூகத்திலும் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்சேர்ப்பதில் ப்ராம்பட்டன் நகரம் உறுதியாக உள்ளது. நமது கறுப்பர் இனம் மீதான இனவெறி எதிர்ப்பு அமைப்பானது, சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, ப்ராம்பட்டனில் மாற்றத்தை நோக்கி செயல்படுவதில் ஒரு செயல்பாடுமிக்க பங்களிக்கும் அமைப்பாக மாறியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும், ப்ராம்பட்டனின் கறுப்பர் இனக் கலாச்சாரம் மற்றும் சமூகத்தை கொண்டாடவும் அனுமதிக்கிறது.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

"இளைய தலைமுறையினர் உலகெங்கிலும் விடுதலையின் பணியில் ஈடுபாடு கொண்டு அதனைத் தொடர்ந்து செய்வதற்கு ஊக்குவிப்பது மிக மிக முக்கியம் ஆகும். ஆகஸ்ட் 1 ம் தேதியன்று, நமக்கு ஒரு பாதையை உருவாக்கியவர்களை கவுரவிப்பதற்கும், நமது எதிர்கால தலைவர்களுக்கு அவர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டி ஊக்கப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கிறோம். தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க, இந்த அமைப்பு **பாஸ்ஸிங் தி டார்ச்** விருதுகளை

அறிமுகப்படுத்துகிறது, இது சமூகத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற கறுப்பின இளம் சாதனையாளர்களை ஆமோதித்து ஏற்றுக் கொள்ளும்.”

- கின்னெத் ச்சாப்மன், மூத்த ஆலோசகர், பொருளாதார அதிகாரமளிப்பு மற்றும் கறுப்பர் மீதான இனவெறி எதிர்ப்பு அமைப்பு, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Prabhjot.Kainth@brampton.ca